

#### Sundram Fasteners Limited REGISTERED & CORPORATE OFFICE

Email: investorshelpdesk@sfl.co.in

 REGISTERED & CORPORATE OFFICE
 98-A, VII FLOOR

 PR. RADHAKRISHNAN SALAI,
 MYLAPORE, CHENNAI - 600 004, INDIA

 TELEPHONE
 : +91 - 44 - 28478500

 PAN
 : AAACS8779D

 CIN
 : L35997TN1962PLC004943

 WEBSITE
 : www.sundram.com

October 16, 2020

#### National Stock Exchange of India Limited

Scrip Code - SUNDRMFAST Exchange Plaza, 5<sup>th</sup> Floor, Plot No. C/1, G Block, Bandra-Kurla Complex Bandra (East) Mumbai - 400 051

#### **BSE Limited**

*Scrip Code - 500403* Phiroze Jeejeebhoy Towers Dalal Street, Fort Mumbai - 400 001 **By NEAPS** 

By Listing Centre

Dear Sir / Madam,

#### Compliance under Regulation 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 – Publication of newspaper advertisement on Board Meeting

Pursuant to Regulation 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, we enclose herewith a copy of the newspaper advertisements published in Business Line (English) and Makkal Kural (Tamil) on October 15, 2020 in view of the Board Meeting scheduled to be held on Wednesday, 04<sup>th</sup> November, 2020, to consider and approve, *inter alia*, the un-audited financial results for the second quarter ended September 30, 2020.

Thanking you,

Yours truly, For SUNDRAM FASTENERS LIMITED

K. Diit **R** Dilip Kumar

Vice President - Finance & Company Secretary

## NEWS 3

## **CABINET DECISIONS** UAE's ADNOC gets more flexibility to manage its crude oil stored in India

#### **OUR BUREAU** New Delhi, October 14

The Union Cabinet on Wednesday approved the modification of the ADNOC Model to allow export of crude oil stored in India's Strategic Petroleum Reserves.

These modifications are to the existing commercialisation model under which the Abu Dhabi National Oil Company (ADNOC), UAE's national oil company, had stored crude oil in one cavern of Mangalore Strategic Petroleum Reserve (SPR) managed by the Indian Strategic Petroleum Reserve Limited (ISPRL).

"The modifications include increase in commercial quantity for ADNOC, allowing re-export to third countries as well as permitting coastal movement of crude from/to SPR through foreign flag vessels. ADNOC stored the entire crude oil at its own cost," an official said.

Commenting on the decision, Union Minister Prakash Javadekar said the Cabinet also gave post facto approval for the ₹3,874-crore expenditure incurred in filling up the Strategic Petroleum Reserves with 1.60 crore barrels of crude oil. He said that there has been a



Union Minister Prakash Javadekar

benefit of ₹5,000 crore to the country because of this purchase. The gain is because the

crude oil was purchased when prices had plummeted to around \$21 a barrel. "Since prices have recovered from those levels, there is a gain for the country," the official said.

ADNOC had in February 2018 signed a pact to fill half of the 1.5 million tonne strategic oil storage at Mangaluru. The final shipment of the initial delivery of ADNOC crude to be stored in ISPRL's underground facility at Mangaluru had arrived in November 2018.

Under the agreement, AD-NOC had the right to use a portion of the crude oil for commercial purposes but the first

**OUR BUREAU** 

statement said.

up and support to the National

## Nagarnar Steel Plant to be hived off from NMDC; demerged firm to be divested

Minimum floor price for the facility will be ₹23,140 cr

#### OUR BUREAU New Delhi, October 14

The Cabinet Committee on Economic Affairs (CCEA) on Wednesday approved the demerger of Nagarnar Steel Plant from state-owned mineral producer NMDC. The Cabinet also approved the strategic disinvestment of the demerged company by selling the entire Government stake to a strategic buyer.

This is the second time that the Cabinet has given a nod for the strategic sale of the NMDC Iron & Steel Plant (NISP) Nagarnar, Bastar district, Chhattisgarh. With the latest approval, the CCEA has amended its earlier decision taken on October 27, 2016, to disinvest NSP as a unit of NMDC.

Speaking to journalists after the Cabinet meeting, Union

KRISHNADAS RAJAGOPAL

New Delhi, October 14

Minister Prakash Javadekar said: "The Nagarnar Steel Plant is 90 per cent complete. It is expected to be commissioned by

March 2021. The next step will be to carve it out of NMDC Ltd by April 2021. The strategic disinvestment will be completed by September 2021."

Responding to a Business-Line query, Javadekar said: "The total expenditure in setting up the Nagarnar Steel Plant was ₹23,140 crore. It is a profitable venture, so this will be the minimum floor price for strategic sale. The interests of minority stakeholders will also be protected."

In August this year, the NMDC Board had given an inprinciple approval to the proposal to demerge NMDC Iron & Steel Plant, Nagarnar. This was part of long-standing considerations for unlocking its value by either roping in a strategic partner or potentially listing it

separately by demerging. The project has faced signi-

Why do you need till November 15 to waive

TILLIN

WPI inflation rises to 1.32% in Sept

ficant delays, and the cost overrun is already said to have touched 50 per cent.

An official statement said the Nagarnar Steel Plant (NSP) will be a three million tonne per annum (mta) integrated steel plant. NMDC has invested ₹17,186 crore in the project, out of which ₹16,662 crore is from NMDC's own funds and ₹524 crore has been raised from the bond market.

#### Post-merger plan

The statement also said that after the demerger, NSP shall be a separate company and the managements of NMDC and NSP shall be accountable for their respective operations and financial performance. Shareholders of NMDC will also be shareholders of the demerged company (NSP) in the proportion of their shareholding. "The demerger will also be

tax-neutral from the point of view of capital gains," the statement added.

₹5,718-cr STARS project to better education in 6 States fied States will be supported to New Delhi, October 14 various interventions for im-The Cabinet on Wednesday approving the quality of education.

#### proved the implementation of a project called Strengthening Teaching-Learning and Results for States (STARS) for improving

facility at Padur.

quality of education in six States. The total project cost is pegged at ₹5,718 crore with the financial Special package support of World Bank amounting to \$500 million (approximately ₹3,700 crore), the official years till FY 2023-24. This is being The STARS project would be done to ensure funding of Deendayal Antyodaya Yojana implemented as a new Centrally Sponsored Scheme under De-National Rural Livelihoods Mispartment of School Education sion (DAY-NRLM) in the UTs of and Literacy, Ministry of Educa-Jammu and Kashmir & Ladakh tion and will involve the setting "on a demand driven basis

Assessment Centre, PARAKH as poverty ratio during this extenan independent and autonomded period". Meanwhile, an MoU between ous institution under the Department of School Education and Literacy, an official statement added. "The project covers Himachal Pradesh, Rajasthan, Maharashtra, Madhya Pradesh, Kerala and Odisha. The identi-

Besides this project, it is also envisaged to implement a similar ADB funded project in Gujarat, Tamil Nadu, Uttarakhand, Jharkhand and Assam," it added. The Cabinet also approved a special package worth ₹520 crore in the UTs of J&K and Ladakh for five

without linking allocation with

India and Australia for collaboration in capacity building, research and development and making an impact for sustainable groundwater management also got the Cabinet's nod.

# 4 codes, subsuming all labour laws, may go live from April 1

The codes

Wages Code

liament.

der

Chennai

14.10.2020

Industrial Relations Code

Social Security Code

Occupational Safety Health

& Working Conditions Code

The government hopes

that these new laws will facil-

itate ease of doing business

and boost investment. These

will establish transparent,

bour Ministry had said after

passage of there codes in Par-

Safe working environment

The OSH Code (operational

safety and health) envisages

safe working environment

for workers especially wo-

men. An effective dispute res-

olution mechanism is being

Draft rules for three codes to be made public next month

#### OUR BUREAU Three storage locations

right of refusal over it was with

ISPRL has built 5.33 million

tonnes of underground stor-

age capacity at three locations

Mangaluru (1.5 mt) and Padur

(2.5 mt) till now. These reserves

can meet around 9.5 days of

the country's oil needs. In June

2018, the Centre also an-

nounced the creation of two

new reserves, a 4-million-

tonne storage facility at

Chandikhol in Odisha and an

additional 2.5 million-tonne

Visakhapatnam (1.33 mt),

India.

New Delhi, October 14 The government intends to implement all the four labour codes from April 1. These four codes will subsume all existing 29 Central labour laws.

The four codes are – Industrial Relations Code, Code on Occupational Safety, Health & Working Conditions Code (OSH), Social Security Code and Code on Wages. Though the fourth Code was enacted and rules finalised last year, however since all are interconnected, so it has been proposed to implement all the four together.

"We hope to finalise rules for remaining three codes during last quarter of FY 2020-21," Labour Secretary Apurva Chandra told reporters here. There are some rules to be framed by the Centre while some are to be formulated by States.

answerable and simple "We have written to all the mechanism reducing to one States to finalise rules on registration, one licence and their part," he said. one return for all codes, La-

#### 45 days for feedback

The Centre will publish draft rules on its part during second half of next month. Then 45 days will be given to stakeholders to give their feedback. Based on the feedback and if required large stakeholder consultation, rules will be framed accordingly. There are indications that some rules could be notified earlier and some later depend upon how States proactively work for finalisation of rules on their part.

These codes have already been enacted after passed by Parliament and accented by the President earlier this month.

#### relating to EPFO, ESIC, building construction workers, maternity benefits, gratuity and social security fund for unorganised sector workers.

For the first time in the OSH Code, annual health check-up has been provided for workers above a certain age. It also provides for the payment of at least 50 per cent of the penalty imposed on an employer for injury or death at the work place, to the aggrieved worker, in addition to other benefits. With all these provisions, an effort has been made to give workers a safe working environment. A provision has been made that women can work in any type of institution at night as per their choice.

#### Fixed term conditions

The government claims that fixed term employees' service conditions, salary, leave and social security will also be the same as a regular employee. In addition, fixed term employee has also been given the right to pro-rata

Gratuity. As far as raising the threshold in retrenchment, closure or lay-off in the IR Code from 100 workers to 300, it says labour is on the concurrent list, and the concerned State governments have the right to change the laws. He informed that as many as 16 States, using this right, have already increased

#### BusinessLine

this limit.

BusinessLine Distaimer: Readers are requested to verify & make appropriate enquiries to satisfy themselves about the veracity of an advertisement before responding to any published in this newspaper. THG PUBLISHING PVT ITD, the Publisher & Owner of this newspaper, does not vouch for the authenticity of any advertisement or advertiser or for any of the advertisers products and/or services. In no event can the Owner, Publisher, Printer, Editor, Director/s, Employees of this newspaper/ company be held responsible/liable in any manner whatsoever for any claims and/or damages for advertisements in this newspaper. ensured through Industrial Relations Code providing for time-bound dispute resolution system in every institution. The Social Security Code provides a framework to include organised and unorganised sector workers unthe ambit of

comprehensive social security. It also contains provisions

#### Sundram Fasteners Limited

V: L35991TN1962PLC004943 gistered office: 98-A, VII Floor, Dr Radhakrishnan Salai, Mylapore, Chennai - 600 004 +91 - 44 - 28478500 | Fax: 91 - 44 - 28478510 nail: investorshelpdesk@sfl.co.in | Website: www.sundram.com

#### **NOTICE OF THE BOARD MEETING**

NOTICE is hereby given, that pursuant to Regulation 29 read with Regulation 47 of the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, a meeting of the Board of Directors of the Company is scheduled to be held on Wednesday,

#### compound interest on loans: SC to Centre have already taken a decision, why do you need one month just to issue a circu-

The Supreme Court on Wednesday questioned the government's need to wait a whole month, till November 15, to notify the implementation of a scheme for waiving the compound interest (interest on interest) accumulated during moratorium against loans up to ₹2 crore.

lar?" Justice Shah asked.

In his turn, the Solicitor-General OUR BUREAU replied that the scheme was itself proof New Delhi October 14 of the government's concern for the common man. The Finance Ministry expects the for-"We have already considered the plight of the common man. That is why we have brought this scheme... We would not gain anything by delaying it. There are complexities involved. November 15 is the outer limit," Mehta explained.

## **START-UP FUNDING** FDI restrictions of April will only have temporary impact: CEA Subramanian

across the border from country with

level: "Yes, investments coming from tions of Indian companies due to the pandemic. The change in FDI policy ex-

panded the list of countries whose in-

vestors are no longer eligible to invest

in India under the auto-

matic route. Also, an in-

The waiver scheme is meant to "handhold small and vulnerable borrowers" whose fortunes have dipped during the lockdown

"Their Diwali is in your hands," the court told the government.

#### Scheme for 8 categories

The waiver scheme has been proposed for eight different categories, including MSME, education, housing, consumer durables, credit card, auto, personal and consumption loans.

The RBI had termed the Centre's resolve as an "additional relief" for pandemicinduced financial distress among borrowers.

But the court sounded sceptical on Wednesday. "Having taken the decision to

waive their compound interest for the moratorium period, our only question to you is why do you require a month (till November 15) to bring this scheme into effect? Why do you delay issuing the circular?" Justice Ashok Bhushan asked Solicitor-General Tushar Mehta, appearing for the Centre and the RBI.

Justice MR Shah, also on the Bench, asked Mehta to consider the plight of the common man. "In his mind, the government has already helped him (with the waiver of compound interest)... Now he wants concrete results. When you

To this, Justice Shah said the court welcomed the step taken by the government to "take care" of the common man. "We welcome it, but you need to implement it soon," Justice Shah said.

Mehta replied that certain "modalities" need to be worked out.

"Modalities will take a month? If you had issued a circular to the banks, they would have taken steps... Till now you have not. You have only told the court," Justice Bhushan observed.

Mehta said the government has detailed the scheme on an affidavit in court. It would not go back on its word.

Senior advocate Harish Salve, for the Indian Banks Association, assured the Bench, also comprising Justice R. Subhash Reddy, that the scheme would be "worked out and done".

Senior advocate Rajeev Dutta, for petitioner Gajendra Sharma, sought "one line from the Bench to assure the common man".

But the Bench refrained from passing any formal order. Instead, the court scheduled a hearing for November 2. The Bench said it would evaluate the steps taken by the government then.

eign investment restrictions - introduced in April this year (press note 3) against investments from China and other countries with which India shares a land border - to have only "temporary impact" on start-up funding in the country, a top official said. The increased interest among private equity investors from other

countries (like US and those in EU) will have a "substitution" effect and fill the space, Chief Economic Advisor Krishnamurthy Subramanian said on Wednesday. He was speaking at a FICCI organised virtual session on 'Investment opportunities in stressed assets in India'.

Asked as to what is the impact of indirect investments from Hong Kong into India and will this be

subject to government approval under new regime of press note 3, Subramanian replied to this specific question at a broader



#### LOYAL TEXTILE MILLS LIMITED (CIN: L17111TN1946PLC001361)

REGD OFFICE : 21/4, MILL STREET KOVILPATTI - 628 501

E- mail: investors@loyaltextiles.com, Website: www.loyaltextiles.com hone: 04632-220001 Fax: 04632-221353 Phone: 04632-NOTICE

Notice is hereby given, pursuant to

Regulation 29 read with Regulation

#### **OUR BUREAU**

#### New Delhi, October 14 Wholesale price-based inflation (WPI) rose to a seven-month high of 1.32 per cent in September 2020, higher than 0.33 per cent in same month last year. The bump up in WPI comes on the back of costlier food prices. In August 2020, the WPI had touched 0.16 per cent.

The latest WPI print is significant as it is for the second straight month that it is showing positive reading after being in negative territory for four consecutive months April (-)1.57 per cent; May (-)3.37 per cent; June (-)1.81 per cent; and July (-)0.58 per cent.

Food articles inflation during September 2020 stood at 8.17 per cent as against 3.84 per cent in August, official DP data showed. Vegetable prices

**CM** YK

inflation was as high as 36.54 per cent and potato prices saw 107.63 per cent on a year-on-year basis.

Manufactured products inflation in September stood at 1.61 per cent from 1.27 per cent in August 2020.

Policymakers are now guided by the movements in retail inflation and not by the wholesale price indexbased inflation.

Commenting on the latest WPI print, Madan Sabnavis, Chief Economist, CARE Ratings, said that inflation for manufactured goods has started increasing in the last four months and this is a positive sign. "It is good for industry which is looking for a change in fortunes which have been downbeat in the past signifying loss of purchasing power. This is hence a positive sign," he said.

47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, the Meeting of the Board of Directors of the Compan will be held on Wednesday 11th November, 2020 inter-alia to consider and approve the Un-audited Financial Results for the Quarte and Half year ended 30th September

Website of the Company at http://www.loyaltextiles.com

By Order of the Board /Sd P. Mahadevar Company Secretary & Compliance Office 2020

which we have tensions right now ..actually those need to be scrutinised. That includes not only the

direct ones even indirect ones as well".

He said there will be some impact on start-up funding in short run but within some time that space will get filled. "Private equity players from other countries are keen to participate in the

NOTICE

Stock Exchange (www.nseindia.com).

Bengaluru October 13, 2020

Place : Chennai

Date : 14.10.2020

Indian start-up ecosystem. This impact will be temporary and substitution will happen," he added.

It may be recalled that the government had in April this year amended the foreign direct investment policy to curb opportunistic takeovers/acquisi-



Krishnamurthy Subramanian, CEA

may not share a land border with India.



#### INTELLECT DESIGN ARENA LIMITED

(CIN: L72900TN2011PLC080183) Registered Office : No 244, Anna Salai, Chennai-600 006. Corporate Office: Plot No.3/G-3, SIPCOT IT Park, Siruseri, Chennai-600 130. Email : shareholder.query@intellectdesign.com, company.secretary@intellectdesign.com Website : www.intellectdesign.com Phone : 044-6700 8000, Fax : 044-6700 8874

#### **COMPANY NOTICE**

Pursuant to Regulation 47(1)(a) and other applicable clauses of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, notice is hereby given that a meeting of Board of Directors of Intellect Design Arena Limited will be held on Friday, the 30<sup>th</sup> October, 2020 at the Registered Office of the Company, to consider approve and take on record the unaudited financial results (both Standalone and Consolidated) of the Company for the quarter ended 30th September, 2020, inter alia any other business

Further, the Company confirms that as per the Company's internal Policy for Prevention of Insider Trading and Fair Disclosure of Unpublished Price Sensitive Information, the trading window for dealing in the securities of the Company has been closed for the Company's Directors, Officers and designated employees from 01st October, 2020 till 48 hours after the announcement of financial results to the public, i.e. 01st November, 2020. For more information, kindly visit Company's website, i.e. www.intellectdesign.com or Stock Exchanges website i.e. www.nseindia.com or www.bseindia.com

By Order of the Board for Intellect Design Arena Limited

Sd/-V V Naresh Company Secretary & Compliance Officer

•••

Iber 04, 2020, to consider, review and app results for the second quarter ended September 30, 2020.

This intimation is available on the website of the Company, www.sundram.com and also on the website of the Stock Exchanges, www.nseindia.com (National Stock Exchange of India Limited) and www.bseindia.com (BSE Limited), where the shares of the Company are listed.

For SUNDRAM FASTENERS LIMITED R Dilip Kumar Vice President - Finance & Company Secretary

यूको बैंक 😭 UCO BANK

(Govt. of India Undertaking) Head Office: 10, B. T. M. Sarani, Kolkata - 700 001

#### NOTICE

NOTICE is hereby given that pursuant to Regulation 57 of UCO Bank (Shares & Meetings) Regulation 2003, Extraordinary General Meeting (EGM) of the shareholders of UCO Bank will be held on Thursday, 26th November, 2020 at 11.00 A.M. through Video Conferencing (VC)/Other Audio Visual Means (OAVM) to transact following business "Election of one director under section 9(3)(i) of the Banking companies (Acquisition and Transfer of Undertakings) Act, 1970 from amongst the Shareholders of the Bank other than the Central Government "

The deemed venue for the meeting shall be UCO Bank Head Office, 10, BTM Sarani, Kolkata-700001.

1. Notice is further given that Bank has fixed up 23rd October, 2020 as specified date for the purpose of determining the eligibility of the shareholders to participate i.e nominate, contest and vote in the election of Director from amongst the shareholders other than the Central Government.

- 2. Individual notices will be sent to the eligible shareholders of the Bank whose email addresses are registered with the Bank/Depository Participant(s). Shareholders whose email id are not registered with the Bank or Bank's Registrar and Share Transfer Agent, M/S KFin Technologies Pvt. Ltd. (formerly known as Karvy Fintech Pvt. Ltd.) may download the notice of EGM from the Bank's website www.ucobank.com/investors or can request for providing the same by sending email to hosgr.calcutta@ucobank.co.in .
- 3. The notice along with formats of Declaration Form, Nomination form and Personal Declaration and Undertaking are made available on the Bank's website i.e. www.ucobank.com/investors
- . Shareholders (other than the Central Government) who are desirous of contesting the election of director of the Bank should submit a minimum of 100 valid nominations along with the declaration/ bio-data and other related documents in a sealed envelope to the Company Secretary, UCO Bank Head Office, Finance Department, No.2, India Exchange Place, 3rd Floor, Kolkata - 700001 on or before Wednesday, 11th November, 2020.
- 5. The Bank has in terms of Regulation 44 of the SEBI (LODR) Regulations, 2015 provided remote e-voting facility to shareholders to vote on agenda to be transacted in the EGM. The details of process of e-voting is available to the shareholders in the Notice of EGM being circulated to the shareholders. The remote e-voting period commences on 23rd November, 2020 (9:00 a.m.) and ends on 25th November, 2020 (5:00 p.m.).
- 6. The facility for voting will also be made available during the EGM and those shareholders present in the EGM through VC/OAVM, who have not cast their vote on the resolution through remote e-voting shall be eligible to vote through the e-voting system at the EGM.
- 7. The consolidated results of remote e-voting and voting at the EGM will be announced by the Bank in its website, KFin's website and will also inform to Stock Exchanges.
- 8. In case of any queries regarding e-voting, call the toll free 1-800-3454001 or contact Mr. S.V. Raju, Deputy General Manager KFin Technologies Pvt. Ltd., Phone : +91 40 6716 2222, email-raju.sv@kfintech.com.

Honours Your Trust						
14.10.2020	Managing Director & CEO					
Kolkata	(A.K. Goel)					
	sd/-					
	By order of the Board of Directors					

This Notice is also available on the

2020.

Place: Chennai Date: 14th Octobe

Place: I

Date : 1

CH-X

vesting entity has a "beneficial owner" who is from such bordering country. The private equity industry in India had earlier this year sought clarity from the gov-

ernment as to whether press note 3 will cover entities within Hong Kong operating as regional headquarters or having holding companies even though it

vestment in India – that would otherwise fall under automatic routenow falls under the government route if it the in-

## மக்கள் 🖾 குரல்

## தாம்பரம் முடிச்சூர் பகுதிகளில் வெள்ள நிரந்தர தடுப்பு பணிகள்

தாம்பரம் முடிச்சூர் பகுதிகளில் வெள்ள நிரந்தர தடுப்பு பணிகளை ஆணையர் பணீந்தீர ரெட்டி ஆய்வு செய்தார்.

மாவட்டத்தில் செங்கல்பட்டு வடகிழக்கு பருவமழை ் குறித்து பேரிடர் முன்னேற்பாடுகள் மற்றும் வருவாய் மேலாண்மை ஆணையர் பணீந்திர தலைமையில் ரெட்டி தாம்பரம் கோட்டாட்சியர் அலுவலக<u>த்</u>தில் அனைத்து அதிகாரிகள் துறை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் செங்கல்பட்டு மாவட்ட ஜான்லூயிஸ், கலெக்டர் வருவாய் கண்காணிப்பு பிரியா, அலுவலர் பொறியாளர் முத்தையா, தட்ட இயக்குனர் செல்வகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

்பின்னர் அதிகாரிகளுடன் வெள்ள பணிகளை கடுப்ப ஆணையர் பணீந்திர ரெட்டி பார்வையிட்டார். செங்கல்பட்டு மாவட்டத்தில்

ரூ.205 கோடியில் வெள்ள தடுப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. ரூ.25 கோடியில் நடைபெறும் சிட்லபாக்கம் ஏரி தூர்வாரும் பணிகள், ஊரப்பாக்கம் ஏரியிலிருந்து வெள்ள நீரை திருப்பி விடும் பணிகள் மற்றும் முடிச்சூர்

விலக்கிற்கான படிவத்தை நேரடியாக சமாப்பிக்கலாம்.

ன்பதை பங்குதாரர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்

ເສີເຄັ

இடம்: சென்னை

கேதி: 15.10.2020

SAKSOFT



சீட்டு நிகிச்சட்டம் 1982 ன் கீம்

விருத்தாச்சலம் துணைச்சீட்டு

பதிவாளர் நடுவர் நீதிமன்றம்

வழக்கு எண். AR64/2019

S/o.Ramachandran, No.1/136

Udayarpalayam Tk-621804

2) G. Suresh, S/o. Ganesan

Managathi, Udayarpalayam

S/o.Somasundaram, No.37

4th Street, Senguthapuram

Udayarpalayam Tk-621802

..மனுதாரர்

செல்வி சுருபியாபேகும் B.E..

ரிலை.

துணைசீட்டு பதிவாளர்

(நிர்வாகம்) விருக்காச்சலம்

எலட்சுமி சீனிவாசன்

Pattan Kudikadu Street

No.62/1. Colony Street.

விருத்தாச்சலம் கிளை.

1) R.Pugazhenthi.

Thathanur Post,

Tk-621804

S.Ilavarasan.

சிட்பண்ட்ஸ் ( பி) லிமிடெட்.

பகுதிகளில் நடைபெற்று வரும் வெள்ள நிரந்தர தடுப்பு பணிகளை ஆணையர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளை விரைவாக முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:–

செங்கல்பட்டு மாவட்டத்தில் இடங்கள் வெள்ள பாதிப்பு 389பகுதிகளான கண்டறியப்பட்டுள்ளது.

பகுதிகளில் வெள்ள இந்த நீர் தடுக்க நிரந்தரமாக தேங்குவதை பல்வேறு பணிகள் நடைபெற்று பணிகள் பெரும்பாலான முடிவுற்றுள்ளது. பெருவெள்ளம் வந்தாலும் வெள்ளநீர் தேங்காமல் இருக்க முடிச்சூர், பெருங்களத்தூர், சிட்லபாக்கம் போன்ற பகுதிகளில் நிரந்தர வெள்ள தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

> சீட்டு நிகிச்சட்டம் 1982 ன் கீம் விருத்தாச்சலம் துணைச்சீட்டு பதிவாளர் நடுவர் நீதிமன்றம் மன்னிலை: செல்வி ச.ரூபியாபேகம் B.E., துணைசீட்டு பதிவாளர் (நிர்வாகம்) விருத்தாச்சலம் **வழக்கு எண். AR62/2019** தனலட்சுமி சீனிவாசன் விருக்காச்சலம் கிளை. ..மனுதார எகிர் 1) J.Angel Jebakani W/o.Johnson Fredrict Bose,

No.3. Raiendira Nagar. 4th Street, Krishnapuram Ginge–604202 2) N. Johnson Fredrict Bose S/o.Nallaivan Devadoss, No.3. Raiendira Nagar. 4th Street, Krishnapuram,

Settikulam, Ananthapuram

தனலட்சுமி சீனிவாசன் சிட்பண்ட்ஸ் (பி) லிமிடெட் சீட்டு நிதி நிறுவன வழக்கில் VM70413/38ன் சந்தாதாரர் J.Angel Jebakani செலுத்திய தொகையில் ரூ. 1,99,500/– பாக்கி உள்ளது என்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் வாய்தா 17.10.2020 பிற்பகல் 3.00 மணிக்கு என் முன் ஆஜராகி உமக்கு இந்த வழக்கு குறித்து ஆட்சேபனை இருந்தால் தெரிவித்துக் கொள்ளலாம். தவறினால் தோன்றாத் தரப்பினராக கருதப்பட்டு மத்தியஸ்தர் வழக்கில் விஷயம் குறித்து முடிவு செய்யப்படும் என்பதை அறியவும்.

#### சீட்டு நிதிச்சட்டம் 1982 ன் கீம் விருத்தாச்சலம் துணைச்சீட்டு பதிவாளர் நடுவர் நீதிமன்றம்

(நிர்வாகம்) விருத்தாச்சலம் **வழக்கு எண். AR55/2019** தனலட்சுமி சீனிவாசன் \_

..மனுதாரர் எதிர்

S/o.Vellaiyan, No.2/156

#### C.Babulal Jain, 97, Wall Tax Road, Park Town, Chennai-3 NAME CHANGE

என்ற விலாசத்தில் உள்ள அடகு கடையில் 01.01.2016 முதல் 30.08.2019 வரை தேதியிலான அடகு வைத்து மீட்கப்படாத தங்கம் வெள்ளி இதர பொருட்கள் தான் 16.10.2020 அன்று காலை 11 மணியளவில் நடத்த இருந்த ஏலத்தை மாற்றி 23.10.2020 அன்று காலை 11 மணியளவில் கோடம்பாக்கம் ரோடு நெ.30, மேட்டுப்பாளையம், மேற்கு மாம்பலம் **ചെന്നുവം...** A**சன்னை–** 33 என்ற \_ விலாசத்தி*வ்* மெஸா்ஸ் போஹ்ராஸ் ஆக்ஷ்னீா்ஸ் ஏலக் கம்பெனியரால்

\_\_\_\_\_ரால மாம்பலம் வட்டம் துணை தாசில்தார் முன்னிலையில் பகிரங்கமாக ஏலம் போடப் படும்.

ஏலத்தேதி மாற்றம்

#### சீட்டு நிதிச்சட்டம் 1982 ன் கீழ் விருத்தாச்சலம் துணைச்சீட்டு பதிவாளர் நடுவர் நீதிமன்றம்

. செல்வி ச.ரூபியாபேகம் B.E., ணசீட்டு புதிவாளர் (நிர்வாகம்) விருத்தாச்சலம் வழக்கு எண். AR59/2019

தனலட்சுமி சீனிவாசன் விருத்தாச்சலம் கிளை. .மனுதாரர்

எதிர் 1) A.Sirajutheen, S/o.Abdul Latheeb, No.62D Chidambaram Main road. New India Medicals, Boothanur Virudhachalam-606001 2) S.Anis Banu, W/o.Sirafutheen, No.11/8A

Indira Nagar, Cuddalore Road, Virudhachalam-606001 ஜாமீனாக சொத்தின் குறிப்பு: தாங்கள் கொடுத்துள்ள சொத்தின் மீது சட்ட மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்) – 1 முதல் 2ம் எதிர்மனுதாரர்கள்

தனலட்சுமி சீனிவாசன் சிட்பண்ட்ஸ் (பி) லிமிடெட் சீட்டு நிதி நிறுவன பே) லயிலட்ட சட்டு ந்து நறுவன வழக்கில் VM80405/30ன்சந்தாதாரர் A. Sirajutheen செலுத்திய தொகையில் ரூ. 8,48,000/– பாக்கி உள்ளது என்ற தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் வாய்தா 17.10.2020 பிற்பகல் 3.00 மணிக்கு என் முன் ஆஜராகி உமக்கு இந்த வழக்கு குறித்து ஆட்சேபனை இருந்தால் தெரிவித்துக் கொள்ளலாம். தவறினால் தோன்றாத் தரப்பினராக கருதப்பட்டு மத்தியஸ்தர் வழக்கில் உள்ள விஷயம் குறித்து முடிவு செய்யப்படும் என்பதை அறியவும்.

#### துணைசீட்டு பதிவாள விருத்தாச்சலம் சீட்டு நிதிச்சட்டம் 1982 ன் கீழ்

விருத்தாச்சலம் துணைச்சீட்டு பதிவாளர் நடுவர் நீதிமன்றம் . சல்வி ச.ரூபியாபேகம் B.E. துணைசீட்டு பதிவாளர் (நிர்வாகம்) விருத்தாச்சலம்

**வழக்கு எண்.** AR56/2019 தனலட்சுமி சீனிவாசன் விருத்தாச்சலம் கிளை. ..மனுதாரர் எகிர் 1) T. Vinayagam, S/o.Thangasamy, Vinavagam Vegetable Market, Aandimadam Main Road

Karuveppilankurichy, Virudhachalam Tk 2) R.Dhanaselvam S/o.Raghupathy, No.541 Mada Street, Anandakudi, Kokarasan pettai, Rajendrapattinampo-608703 3) V Elaiyarani W/o. Vinayagam,Vinayagam Vegetable Market, Aandimadam Main Road, Karuveppilankurichy, Virudhachalam Tk 4) E.Arumugam, S/o.E.Ethiraj, No.171, Mariyamman Koil Street, Usenabath, Kallankurichy, Srinivasapuram, Ariyalur Dt–621705 5) N.Radhakrishnan S/o.Natarajan, No.78, East Street, Thoravalur Post, VirudhachalamTk–606001

– 1 முதல் 5ம் எதிர்மனுதாரர்கள் தனலட்சுமி சீனிவாசன் சிட்பண்ட்ஸ் தனலட்சும் சலாவால் ஏன்னான் (பி) லிமிடெட் சீட்டு நிதி நிறுவன வழக்கில் VM75401/8ன் சந்தாதாரர் T. Vinayagam செலுத்திய

I, Sallagali Esaic, son of Thiru S. Thirupal, born on 10th February 1961 (native district: Ongal-Andhra Pradesh), residing at No. 37, Bharathi Nagar 2nd Street, Villivakkam, Chennai - 600049, shall henceforth be known as S. ESIAC SALLAGALI ESAIC

#### சீட்டு நிதிச்சட்டம் 1982 ன் கீழ் விருத்தாச்சலம் துணைச்சீட்டு பதிவாளர் நடுவர் நீதிமன்றம்

റത്തിതരാ: ழணைகை. செல்வி ச.ரூபியாபேகம் B.E. துணைசீட்டு பதிவாளர் (நிர்வாகம்) விருக்காச்சலம் வழக்கு எண். AR59/2019

கனலட்சுமி சீனிவாசன் சிட்பண்ட்ஸ் ( பி) லிமிடெட், விருத்தாச்சலம் கிளை. ..மனுதாரர் எகிர்

1) A.Ambazhagan S/o.Amirthalinga, No.297/A, Kamaraj Nagar, Mathamizhu Veethi, Aladi Road, Virudhachalam 2) A.Javanthi, W/o. Ambazhagan, No.297/A Kamaraj Ňagar, Mathamizhu Veethi, Aladi Road, ஜாமீனாசு குறிப்பு: தாங்கள் ( குறாபபு. \_ கொடுத்துள்ள ீசு சட்ட மேல் சொக்கின் மீது சட்ட மேல் மேற்கொள்ளப்படும்) நடவடிக்கை – 1 முதல் 2ம் எதிர்மனுதாரர்கள் – 1 முதல் 2ம் சதிரானதிரான தனலட்சுமி சீனிவாசன் சிட்பண்ட்ஸ் (பி) லிமிடெட் சீட்டு நிது நிறுவன வழக்கில்VM40406/40ன்சந்தாதாரா A.Ambazhagan செலுத்திய 2) K.Elangovan செலுத்திய தொகையில் ரூ. 1,44,604/– பாக்கி உள்ளது என்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் வாய்தா 17.10.2020 பிற்பகல் 3.00 மணிக்கு என் முன் ஆஜராகி உமக்கு இந்த வழக்கு குறித்து ஆட்சேபனை இருந்தால் தெரிவித்துக் கொள்ளலாம். தவறினால் தோன்றாத் தரப்பினராக கருதப்பட்டு மத்தியஸ்தர் வழக்கில் உள்ள விஷயம் குறித்து முடிவு செய்யப்படும் என்பதை அறியவும். துணைசீட்டு பதிவாளர் விருத்தாச்சலம்

#### கீட்டு நிகிச்சட்டம் 1982 ன் கீம் விருத்தாச்சலம் துணைச்சீட்டு பதிவாளர் நடுவர் நீதிமன்றம்

மன்னிலை: . செல்வி ச.ரூபியாபேகம் B.E., துணைசீட்டு பதிவாளர் (நிர்வாகம்) வி<u>ருத்</u>தாச்சலம்

வழக்கு எண். AR57/2019 எலட்சுமி சீனிவாசன் சிட்பண்ட்ஸ் ( பி) லிமிடெட், விருத்தாச்சலம் கிளை.

..மனுதாரர் எதிர் 1) V.Elaivarani. Ŵ/o.Vinayagam, Vinayagam Vegetable Mart, Devangkudi Main Road, Karuveepilankurichy Post VirudhachalamTk 2) S.Pasampon Muthu Ramalingam, S/o.Singamuthu, No.1/204, North Street, Karuveepilankurichy Post. VirudhachalamTk 3) E.Arumugam, S/o.Ethiraj No.117, Mariyamman Koil Street, UVenabath Kallankurichy, Srinivasapuram, Ariyalaur Tk-621705 4) R.Dhanaselvan, S/o. Raghupathy, No.541, Mela Street, Aanandakuri, Kokkarasanpettai, Rajendrapattinam Post, K.M.KoilTk—608703 5) T.Vinayagam, S/o.Thangasamy, Vinayagam Vegetable Mart, Devangkudi Main Road, Karuveepilankurichy Post, VirudhachalamTk – 1 முதல் 5ம் எதிர்மனுதாரர்கள் தனலட்சுமி சீனிவாசன் சிட்பண்ட்ஸ்

(பி) லிமிடெட் சீட்டு நிதி நிறுவன வழக்கில் VM75401/33ன் வழக்கில்

#### 15-10-2020

-Vs

. ர. 17, கதவு எண். 1/544,

...மனுதார

...எகிர்மனுகாார்கள

சிதம்பரம் சார் ஆட்சியர் நீதிமன்றம் மகராஸ் உயர்நீதி மன்றம், சென்னை **ந.க.அ7/3417/2020** பழனியம்மாள், க/பெ. அஞ்சான் (சாதாரண அசல் சிவில் வரம்பு) மனு எண்.9403/2019 புது சாலை தெரு, பண்ணப்பட்டு, M/s.HDB பைனான்சியல் சர்வீசஸ் லியிடெட் சிதம்பரம் தாலுக்கா மனுதாரர் எதிர்

வட்டாட்சியர், சிதம்பரம் எதிர்மனுதாரர்

அறிவிப்பு G.கோமதி மற்றும் 2 நபர்கள் பழனியம்மாள் மனுதாரர் என்கிற நான் எனது தாய் சகுந்தலா க/பெ.பாலகிருஷ்ணன் என்பவர் பெறுநர் ----ஆண் 1.M/s.ஸ்ரீ கோமதி எண்டர்பிரைசஸ் பிரதி நிதியாக அதன் உரிமையாளர் ு\_\_\_\_\_\_\_ மேற்படி முகவரியில் 10.10.2000 அன்று உ கடர்சு அன்று உடல்நலம் G.கோமதி சரியில்லாத காரணத்தினால் இறந்து . என என மனை எண். 17, கதவு எண். 17544, சபரி நகர் விரிவு. 4வது குறுக்கு தெரு, முகலிவாக்கம், சென்னை - 600 125. விட்டார். தற்போது இறப்பு சான்று தேவைப்படுவதால் நீதிமன்றத்தில் மேர்பட மனுதாக்கஎ செய்துள்ளேன். இதில் யாருக்கேனும் ான எண். 17. ககவ எண். 1/544 சபரி நகர் விரிவு. 4வது குறுக்கு தெரு, முகலிவாக்கம், சென்னை - 600 125. ஆட்சேபணை இருந்தால் மேற்படி நீதிமன்றத்தில் 15 நாட்களுக்குள் ேகோமதி நேரிலோ அல்லது எழுத்து மூலமோ னை எண். 17, கதவு எண். 1/544, தெரிவிக்க வேண்டியது. தவறினால் ஆட்சேபணை இல்லையென

மனுதாரர்

்மூலம் அறியவும்.

ரிலை:

சீட்டு நிதிச்சட்டம் 1982 ன் கீழ்

விருத்தாச்சலம் துணைச்சீட்டு பதிவாளர் நடுவர் நீதிமன்றம்

வழக்கு எண். AR83/2017

விருத்தாச்சலம் கிளை. ..மனுதாரர்

எதிர்

S/o.Mohamed Yusuf, No.137/1

செல்வி ச.ரூபியாபேகம் B.E.,

\_ சிட்பண்ட்ஸ் ( பி) லிமிடெட்,

துணைசீட்டு பதிவாளர்

தனலட்சுமி சீனிவாசன்

1) M.Umar Farook

Virudhachalam Tk

V.Dhanasekaran

Virudhachalam Tk

Pillaiyar Koil Street,

Thirukalapur Post

Ariyalur Tk

No.137/1

Thiruvengadam Nagar,

Periyakurichy, Neyveli–2

S/o.Kuppusamy, No.231

Ambedkar Nagar, Veppankurichy, U–Mangalam

o.Veeramuthu, No.735

Main Road, U–Mangalam

4) R.Natesan, S/o.Rajagopal

5) U.Parveen Banu W/o.M.Umar Farook, No.137/1

Thiruvengadam Nagar, Periyakurichy, Neyveli–2

6) A. Mohamed Yusuf

S/o.Abdullah Hussain.

Thiruvengadam Nagar

Periyakurichy, Neyveli–2

– 1 முதல் 6ம் எதிர்மனுதாரர்கள்

தனலட்சுமி சீனிவாசன் சிட்பண்ட்ஸ்

(பி) லிமிடெட் சீட்டு நிதி நிறுவன வழக்கில் VM80404/7ன் சந்தாதாரர்

M.Umar Farook செலுத்திய தொகையில் ரூ. 3,90,441/– பாக்கி

உள்ளது என்று தாக்கல் செய்யப்பட்ட

வழக்கின் வாய்தா 17.10.2020 பிற்பகல் 3.00 மணிக்கு என் முன்

ஆஜராகி உமக்கு இந்த வழக்கு குறித்து ஆட்சேபனை இருந்தால் தெரிவித்துக் கொள்ளலாம்.

தவறினால் தோன்றாத் தரப்பினராக

கருதப்பட்டு மத்தியஸ்தர் வழக்கில்

உள்ள விஷயம் குறித்து (முடிவு

துணைசீட்டு பதிவாளர்

விருத்தாச்சலம்

செய்யப்படும் என்பதை அறியவும்.

சீட்டு நிதிச்சட்டம் 1982 ன் கீழ்

விருத்தாச்சலம் துணைச்சீட்டு

பதிவாளர் நடுவர் நீதிமன்றம்

வழக்கு எண். AR61/2019

எதிர்

2) S.Sivamani, S/o.Subramani

செல்வி ச.ரூபியாபேகம் B.E.,

ອີບັນເສັນ ເທິງ ເອີນຄິດບໍ່

Ŵ/o.Sivamani, No.18E/28

(நிர்வாகம்) விருத்தாச்சலம்

துணைசீட்டு பதிவாளர்

தனலட்சுமி சீனிவாசன்

விருத்தாச்சலம் கிளை.

1) S.Javalakshmi

Appasamy Nagar, Kodampakkam,

Chennai–600 024

No.40C, Agraharam

Kurinchipadi-607302

3) N Senthilkumar

1st Street

ഥത്തിതരാ:

(நிர்வாகம்) விருக்காச்சலம்

சபரி நகர் விரிவு, 4வது குறுக்கு தெரு, முகலிவாக்கம், சென்னை - 600 125. ஆட்சேபணை இலலைலாமன மனுஒருதலைபட்ச மாக தீர்மானிக்கப்படும் என்பதை இதன் ...எதிர்மனுதாரர்கல பழனியம்மாள்

...எதிர்மனுகார்கள் மேற்குறிப்பிட்ட மனு எனர். 9403 / 2019 தங்கள் அனைவர்களிடயிருந்து ரூ.34,80,679.07. தொகைக்கு ஈடு பெறுவதற்காக தாக்கல் செய்யப்பட்டு யாண்டிழே மதாரல் உயர்தீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. மேற்குறிப்பிட்ட வழக்கு 28.10.2020 அன்றைய தேதிக்கு மேற்குறிப்பிட்ட உத்தரவுகளை நிறைவேற்றுவதற்கு தவி \_\_\_\_\_று வக்கையா நாகாற கோற்று காற்று காற்று வைக்கப்பட்டுள்ளது. தவறும் பட்சத்தில் இணைப்பு உத்தரவுகள் நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்படுகிறது.

### <sup>றது.</sup> திரு.M.அருணாச்சலம், மனுதாரரின் வழக்கறிஞர்

மேன்மைமிகு வருவாய் கோட்டாட்சியர் நீகிமன்றம்

சமூன..., திருவள்ளூர் வட்டம, ஆர்.கே.பேட்டை வட்டம, கொண்டாபுரம் காலனி, அம்மனேரி ொன்ட வீட்டில் ுகான்ட வீட்டில் காண்ட வீட்டில் கான் திரு. சரத்குமா! த/பெ. முனுசாமி என்பவர் அவரது தந்தை வழி தாத்தா திரு.கோவிந்தன் த/பெ. இராமன் கடந்த 24.08.1992 ஆம் தேதியில அவரது வீட்டில் இறந்ததை பதிவு செய்யக்கோரி காலதாமதமாக மனு செய்துள்ளார். இதில்,எவருக்கேனும் ஆட்சேபனை இருப்பின் 15 தினத்திற்க்குள் திருத்தணி கோட்டாட்சியர், ஆர். கே.பேட்டை வட்டாட்சிய்ர், ஆர். கே.பேட்டை வருவாய் ஆய்வாளர் ஆகியோரிடம் எழுத்து பூர்வமாக வேண்டியது.தவறும் சமர்பிக்க சமரபாகக் வேண்டியலு. பட்சத்தில் மனுதாரருக்கு இறப்புச் சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

திரு. ஏழுமலை வருவாய் ஆய்வாளர் ஆர்.கே.பேட்டை.

#### மேன்மைமிகு வருவாய் கோட்டாட்சியர் நீதிமன்றம் சமூகம், திருத்தணி

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு வட்டம், கன்னிகா புரம் கிராமம், பெருமாநல்லூர் (அஞ்சல்ப), நெ.165, விலாசம் வீட்டில் கொண்ட வசிக்கும் மனுதாரர் திரு. எம். ரமேஷ் என்பவர் அவரது தாத்தா திரு. ராமா ரெட்டி கடந்த 05.04.1989 ஆம் தேதியில அவரது வீட்டில் அவரது வீட்டில் இறந்ததை பதிவு செய்யக்கோரி காலதாமதமாக மனு செய்துள்ளார். இதில்,எவருக்கேனும் ஆட்சேபனை இருப்பின் 15 தினத்திற்க்குள் திருத்தணி கோட்டாட்சியர், பள்ளிப்பட்டு வட்டாட்சிய்ர். பள்ளிப்பட்டு வருவாய் ஆய்வாளர் ஆகியோரிடம் எழுத்து பூர்வமாக சமர்பிக்க வேண்டியது.தவறும் பட்சத்தில் மனுதாரருக்கு இறப்புச் சான்று நடவடிக்கை வழங்க สตร์สม่นตมั่

எஸ்.சுந்தரவேல் வருவாய் ஆய்வாளர் பள்ளிப்பட்டு.

#### சீட்டு நிதிச்சட்டம் 1982 ன் கீழ் விருத்தாச்சலம் துணைச்சீட்டு பதிவாளர் நடுவர் நீதிமன்றம்

. எிலை: செல்வி ச.ரூபியாபேகம் B.E., துணைசீட்டு பதிவாளர் (நிர்வாகம்) விருக்காச்சலம் ..மனுதாரர் வழக்கு எண். AR39/2017 สสาวน ้านกิ สิสาญแรล่ง

-சிட்பண்ட்ஸ் ( பி) லிமிடெட், விருத்தாச்சலம் கிளை. ..மனுதாரர் எதிர்

1) A.Anbalagan, S/o.Amirthalingam, No.297/A, Kamraj Nagar, Muthamizh Veethi, Aladi Road, Virudhachalam 2) A.Javanthi. n No 207/A

என்பதை பங்குதார்கள் கவனத்தல் எகாள்ள் கவனைமும். இந்தியாவுக்கும் அவர்கள் வசிக்கும் நாட்டிற்கும் இடையிலான வரி ஒப்பத்தத்தின் கீழ் குடியுரிமை பெறாத பங்குதாராகள் தேவையான ஆவணங்கள் அதாவது நிரந்தர ஸ்தாபன மற்றும் நன்மை பயக்கும் உரிமை அறிவிப்பில்லை, வரி ரெசிடென்சி சான்றிதழ், படிவம் ்எப் மற்றும் வரி ஒப்பந்த நன்மைகள் பெற தேவைப்படும் இதர ஆவணங்களை omplianceofficer@saksoft.co.in–க்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி நன்மை பயக்கும் விகிதங்களை R.Pugazhenthi செலுத்திய தொகையில் ரூ. 1,17,979/– பாக்கி பெறலாம். மேற்கண்ட அறிவிப்புகள் மற்றும் ஆவணங்களை பங்குதாரர்கள் 26 அக்டோபர் 202 அன்று இந்திய நேரப்படி இரவு 11.59 மணிக்குள் பங்குதாரர்கள் சமர்ப்பிக்க வேண்டும். உள்ளது என்று தாக்கல் செய்யப்பட்ட சாக்சாப்ட் லிமிடெட்டுக்காக வழக்கின் வாய்தா 17.10.2020 பிற்பகல் 3.00 மணிக்கு என் முன் ஒப்பம்/– எஸ். முத்துகிருஷ்ணன் கம்பெனி செயலாளர் மற்றும் ஒப்புதல் அதிகாரி ஆஜராகி உமக்கு இந்த வழக்கு குறித்து ஆட்சேபனை இருந்தால் தெரிவித்துக் கொள்ளலாம். பொது அறிவிப்பு தவறினால் தோன்றாத் தரப்பினராக

சாக்சாப்ட் லிமிடெட்

CIN: L72200TN1999PLC054429

குளோபல் இன்போசிட்டி பார்க், பிளாக்– ஏ, 2வது தளம்,

40, டாக்டர் எம்.ஜி.ஆர். சாலை, கந்தன்சாவடி, பெருங்குடி, சென்னை – 600 096.

பங்குதாரர்களுக்கு அறிவிப்பு

ஆதாரத்தில் வரி பிடித்தம்

குதும் சம்பல் கால் குறைப்பில் கைகுகில் குறைப்பில் குறைப்பில் குறிவிக்கப்பட்டு நிதிச் சட்டம், 2020ன் படி ஏப்ரல் 1, 2020 முதல் கம்பெனியினால் அறிவிக்கப்படு 9 வேல் குறைப்பில் கல்கு கல்கு கல்கு கல்கு கல்கு கல்கு கல்கு கல்கு கல்கு விக்குதார்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விகிதத்தில் செலுத்தப்படும் ஈவுத்திருக்கும் குடியுரியை ஆதாரத்தில் வரியை கம்பெனி கழிக்க வேண்டும் (நிதி சட்டம் 2020 மற்றும் திருத்தங்களை பார்வையிட வேண்டும்), இருப்பினும் செல்லுப்பில் கலைத்திருக்கும் குடியுரியை பெற்ற தனிப்பட்ட பங்குதாரருக்கு செலுத்த வேண்டிய ஈவுத்தொகை ஆண்டுக்கு சூ. 5000 க்கு குறைவாக இருப்பின் வரி நிறுத்தி வைப்பது பொருந்தாது. பான் வைக்கிருக்குக்கம் கடியிலை பொருந்தாது.

ைதுகாக கூருப்பனவாறத்துதை வால்ப்பது பொருந்தது. பான் வைத்திருக்கும் குடியுரிமை பெற்ற தனிப்பட்ட பங்குதாரர் வருமான வரி செலுத்த வேண்டிய தேவையில்லாதபட்சத்தில் அவர் படிவம் 15ஜி/படிவம் 15எச் –ஐ சமர்ப்பித்து ஆதார வரி பிடித்த பலனை பெறலாம்.

ஆதாரங்களுக்கு வனைபெறலாம். பங்குதாரங்களுக்கு வசதியாக, எதிர்காலத்தில் கம்பெனி அறிவிக்கும் எந்தவொரு ஈவுத்தொகையிலும் பலனைபெற, சும்பெனி மற்றும் சும்னெயின் பங்கு மாற்று முகவரான கேமியோ கார்ப்பரேட் சாவீசஸ் லிமிடெட் ஆகியவை வரி விலக்கு பெற படிவம் 15ஜி, படிவம் 15எச்–ஐ படியிறக்கம் செய்யவும் சமார்ப்பிக்கவும் ஒரு இணையதளத்தை இயக்குகிறது பங்குதாரங்கள் லிங்க் https://investors.cameoindla.com-ஐ கிளிக் செய்து அவர்களது வரி விலக்சில்கள் பலங்க https://investors.cameoindla.com-ஐ கிளிக் செய்து அவர்களது வரி

6 அக்டோபர் 2020 அன்று இந்திய நேரப்படி இரவு 11.59 மணிக்கு முன்னரோ அல்லத

அகற்கு முன்போ மேற்குறிப்பிட்டுள்ள இணையதளக்கில் படிவம் 15ஜி/படிவம் 15எ

சென்னை–600 062, அண்ணனூர், ஜோதி நகர், முல்லை தெரு, முதல் மெயின் ரோடு, நெ.22 என்ற விலாசத்தில் வசிக்கும் (லேட்) திரு. பெ. கண்ணாயிரம் அவர்களின் குமாரர் சுமார் 32 வயதுடைய திரு. சேதுபிரசாத் கண்ணாயிரம் அவர்கள், திருமுல்லைவாயல் கிராமம், அரு. சேதுபரசாத கணாணாவர் அவானா, அருகேண்காமக ஆட்கும், சர்வே எண்.833/2ல் அடங்கியதும், ஜோதி நகர் மனைப்பிரிவில் மனை எண்.22, 2623 சதுர அடி மனையை திருமதி. K.விமலா மற்றும் திருமதி. சேது சித்ரா ஆகியோர் தங்கள் பங்கை விடுதலைப் பத்திரம் மூலம், வம்பத்தூர் சார்பதிவக 14.06.2019 ஆவண எண்.8412/2019 மூலம் கிடைக்கப் பெற்றார்.

மூலம் கிடைக்கப் பெற்றார். அவரது மூல பத்திரங்களில் ஒன்றான திருமதி. வசந்தாவிற்கு திருமதி. அண்ணம்மாள் செட்டில் செய்த அம்பத்தூர் சார்பதிவக 8.4.92 தேதியிட்ட ஆவண எண். 3510/1992 மற்றும் திருமதி. வசந்தா திரு. C. தேவேந்திரனுக்கு அம்பத்தூர் சார்பதிவக 27.04.2001 தேதியிட்ட பொது அதிகார ஆவண எண்.552/2001 (IV) காணாமல் போய் கண்டெ மிக்க மும்பகில்லை போய் கண்டெடுக்க முடியவில்லை.

சொத்து மேற்படி யாருக்கேனும் உரிமையோ குறித்து பற்படி பசாதது குற்றது பிரைகண்கும் உர்கியையே, ஆட்சேபணையோ இருந்தால் 15 நாட்களுக்குள் கீழ் ஒப்படிட்டவரை அணுகவும். அதற்கு பின்னர் எவ்வித ஆட்சேபணையும் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாது

M.Suresh, A.Selvi, Advocates 356/13, ஐஸ்வர்யா பிளாட்ஸ், அண்ணா நகர், சென்னை– 40 93810 30865

#### பொது அறிவிப்பு

முன்பு காஞ்சிபுரம் மாவட்டம், தற்போது செங்கல்பட்டு மாவட்டம், 3)N. Senthilkumar. கிருப்பே ாாட்சி படப

தவறானால் தோன்றாத தரப்பலராக கருதப்பட்டு மத்தியஸ்தர் வழக்கில் உள்ள விஷயம் குறித்து முடிவு செய்யப்படும் என்பதை அறியவும். **துணைசீட்டு பதிவாளர்** விருத்தாச்சலம் சீட்டு நிதிச்சட்டம் 1982 ன் கீழ் விருத்தாச்சலம் துணைச்சீட்டு பதிவாளர் நடுவர் நீதிமன்றம்

முன்னலை. செல்வி ச.ரூபியாபேகம் B.E., துணைசீட்டு பதிவாளர் (நிர்வாகம்) விருத்தாச்சலம்

வழக்கு எண். AR68/2019 தனலட்சுமி சீனிவாசன் விருத்தாச்சலம் கிளை.

..மனுதாரர் எகர் 1) S.Jayalakshmi, W/o.Sivamani, No.40C Agharaharam, 1st Street, Kurinchipadi—607302 2) S. Sivamani, S/o.Subramaniyan, No.40C Agharaharam, 1st Street, Kurinchipadi-607302

– 1 முதல் 3ம் எதிர்மனுதாரர்கள் தனலட்சுமி சீனிவாசன் சிட்பண்ட்ஸ் (பி) லிமிடெட் சீட்டு நிதி நிறுவன , டா ஸ்டிஸ்ட்ட சட்டு நாதி நிறுவன வழக்கில் VM70411/6ன் சந்தாதாரர் R.Pugazhenthi செலக்கிய

Ginge–604202 3) S.David Stanley Franklin S/o.Samikannu, No.07, Gingee, VillupuramTk-604202

துணைசீட்டு பதிவாளர்

– 1 முதல் 3ம் எதிர்மனுதாரர்கள்

விருத்தாச்சலம்

மன்னிலை: நேவ்வாலை: செல்வி ச.ரூபியாபேகம் B.E., துணைசீட்டு பதிவாளர்

விருத்தாச்சலம் கிளை.

1) G.Santhosh. S/o.Gunasekaran, No.2/156 South Street, Ulkottai Post UdayarapalayamTk-612901 2) V Gunasekaran

நெ.31 என்ற முகவரியில் வசிக்கும் எனது கட்சிக்காரர் திரு.M. நாகராஜன் த/பெ. முனுசாமி நாயுடு என்பவருக்கு சொந்தமான திருப்போரூர் பேரூராட்சியில் நஞ்சை சர்வே எண்.52/1ல் ஏக்கர் 1.31 சென்ட மற்றும் சர்வே எண்.52/2ல் ஏக்கர் 0.65 சென்ட் என மொத்தம் ஏக்கர் 1.96 சென்ட, பட்டா எண்.519க்கு உட்பட்ட சொத்திற்குண்டான கிரைய பத்திர எண்.898/1988, திருப்போரூர் சார்பதிவகம், ஆனது கடந்த 01.10.2020 அன்று காணாமல் போய்விட்டது. இது குறித்து எனது கட்சிக்காரர் திரு.M. நாகராஜன் அவர்கள் 05.10.2020 அன்று Online மூலம் மேற்படி கிரையப் பத்திரம் காணாமல் போனது குறித்து CAN 20115454ல் புகாரும் கொடுத்துள்ளார். அந்த தகவலை திருப்போரூர் காவல் நிலையத்தில் தெரிவித்துள்ளார். ஆகையால் இந்த அறிவிப்பின் மூலம் தெரிவித்துக் கொள்வது யாதெனில், எனது கட்சிக்காரருக்கு சொந்தமான காணாமல் போன மேற்படி கிரைய பத்திரத்தை யாரேனும் வைத்து கொண்டு தவறான முறையில் எனது கட்சிக்காரரின் சொத்திற்கு இடையூறு ஏற்படுத்தினால்	S/o.Navaneetham, No.23, Agharaharam, 1st Street, Kurinchipadi—607302 4) R.Natanasabapathi, S/o.Rajavel, No.47, Vaalpattrai Street, K.K.Nagar Kurinjipadi–607302 –1 முதல் 4ம் எதிர்மனுதாரர்கள் தனலட்சுமி சீனிவாசன் சிட்டண்ட்ஸ் (பி லிமிடெட் சீட்டு நித நிறுவன வழக்கில்VM40406/15ன்சந்தாதாரர் S.Jayalakshmi செலுத்திய தொகையில் ரூ. 44,000/– பாக்கி உள்ளது என்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் வாய்தா 17.10.2020	South Street, Ulkotta Post, UdayarapalayamTk-612901 2) V. Gunasekaran, 3) B.Kapil Dev, S/o.Bagavathy, No.20, 5th Cross, MMG Nagar, Kovilpathu, Karaikal-609602 4) G.Sathana, W/o.Kapil Dev No.20, 5th Cross, MMG Nagar, Kovilpathu, Karaikal-609602 - 1 முதல் 4ம் எதிருணுசார்கள் தனலட்சுமி சீனிவாசன் சிட்பண்ட்ஸ் (பி) லிமிடெட் சீட்டு நிதி நிறுவன வழக்கில் VM94401/9ன் சந்தாதாரர் G.Santhosh செலுத்திய தொகையில் ரூ. 6,08,000/– பாக்கி	தொகையில் ரூ. 3,10,000/– பாக்கி உள்ளது என்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் வாய்தா 17.10.2020 பிற்பகல் 3.00 மணிக்கு என் முன் ஆஜராகி உமக்கு இந்த வழக்கு குறித்து ஆட்சேபனை இருந்தால் தெரிவித்துக் கொள்ளலாம். தவறினால் தோன்றாத் தரப்பினராக கருதப்பட்டு மத்தியஸ்தர் வழக்கில் உள்ள விஷயம் குறித்து முடிவு செய்யப்படும் என்பதை அறியவும். துணைசீட்டு பதிவாளர் விருத்தாச்சலம்	சந்தாதாரர் V.Elaiyarani செலுத்திய தொகையில் ரூ. 3,08,000/– பாக்கி உள்ளது என்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் வாய்தா 17.10.2020 பிற்பகல் 3.00 மணிக்கு என் முன் ஆஜராகி உமக்கு இந்த வழக்கு குறிக்து ஆட்சோனை இருந்தால் தெரிவித்துக் கொள்ளலாம். தவறினால் தோன்றாத் தரப்பினராக கருதப்பட்டு மத்தியஸ்தர் வழக்கில் உள்ள விஷயம் குறித்து முடிவு செய்யப்படும் என்பதை அறியவும். துணைசீட்டு பதிவாளர் விருத்தாச்சலம்	S/o.Navaneetham, No.23, Agraharam, 1st Street, Kurinchipadi–607302 4) R.Natanasabapathi S/o.Rajvel, No.47, Vaalpattarai Street, K.K.Nagar Kurinjipadi–607302 – 1 முதல் 4ம் எதிர்மனுதாரர்கள் தனலட்சுமி சீனிவாசன் சிட்டண்ட்ஸ் (பி) லிம்டெட் சீட்டு நிது நிறுவன வழக்கில் VM40406/12ன் சந்தாதாரர் S.Jayalakshmi செலுத்திய தொகையில் ரூ. 43,880/– பாக்கி உள்ளது என்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் வாய்தா 17.10.2020	Kamraj Nagar, Muthamizh Veethi, Aladi Road, Virudhachalam ( குறிப்பு: தாங்கள் ஜாமீனாக கொடுத்துள்ள சொத்தின் மீது சட்ட மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்) – 1 முதல் 2ம் எதிர்மனுதாரர்கள் தனலட்சும் சீனிவாசன் சிட்பண்ட்ஸ் (பி) லிமிடெட் சீட்டு நிதி நிறுவன வழக்கில் VM90402/9ன் சந்தாதாரர் A.Anbalagan செலுத்திய தொகையில் ரூ. 1,85,062/– பாக்கி உள்ளது என்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் வாய்தா 17.10.2020
அது எவ்வகையிலும் எனது கட்சிக்காரரை கட்டுப்படுத்தாது என்று தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் யாருக்கேனும் மேற்படி கிரைய பத்திரம் கிடைக்கப்பெற்றால் அதனை எனது முகவரிக்கோ அல்லது எனது கட்சிக்காரின் முகவரிக்கோ அனுப்பி வைக்க வேண்டுமாயும் கேட்டுக் கொள்கிறேன். வீ. சந்திரன், வழக்கறிஞர் நெ.15, இள்ளலூர் ரோடு, திருப்போரூர் பேரூராட்சி காஞ்சிபுரம் மாவட்டம்–603110	பிற்பகல் 3.00 மணிக்கு என் முன் ஆஜராகி உமக்கு இந்த வழக்கு குறித்து ஆட்சேபனை இருந்தால் தெரிவித்துக் கொள்ளலாம். தவறினால் தோன்றாத் தரப்பினராக கருதப்பட்டு மத்தியஸ்தர் வழக்கில் உள்ள விஷயம் குறித்து முடிவு செய்யப்படும் என்பதை அறியவும். துணைசீட்டு பதிவாளர் விருத்தாச்சலம்	உள்ளது என்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் வாய்தா 17.10.2020 பிற்பகல் 3.00 மனிக்கு என் முன் ஆஜராகி உமக்கு இந்த வழக்கு குறித்து ஆட்சேபனை இருந்தால் தெறிவித்துக் கொள்ளலாம். தவறினால் தோன்றாத் தரப்பினராக கருதப்பட்டு மத்தியஸ்தர் வழக்கில் உள்ள விஷயம் குறித்து முடிவு செய்யப்படும் என்பதை அறியவும். துணைசீட்டு பதிவாளர் விருத்தார்சலும்	சீட்டு நிதிச்சட்டம் 1982 ன் கீழ் விருத்தாச்சலம் துணைச்சீட்டு பதிவாளர் நடுவர் நீதிமன்றம் முன்னிலை: செல்வி ச.ரூபியாபேகம் B.E., துணைசீட்டு பதிவாளர் (நிர்வாகம்) விருத்தாச்சலம் வழக்கு எண். AR58/2019 தனலட்சுமி சீனிவாசன் சிட்டபண்ட்ஸ் (பி) லிமிடெட், விருத்தாச்சலம் கிளை.	சீட்டு நிதிச்சட்டம் 1982 ன் கீழ் விருத்தாச்சலம் துணைச்சீட்டு பதிவாளர் நடுவர் நீதிமன்றம் முன்னிலை: செல்வி ச.ரூபியாபேகம் B.E., துணைசீட்டு பதிவாளர் (நிர்வாகம்) விருத்தாச்சலம் வழக்கு எண். AR83/2019 தனலட்சுமி சீனிவாசன் சிட்டபண்ட்ஸ் (பி) லிமிடெட், விருத்தாச்சலம் கிளை.	பிற்பகல் 3.00 மணிக்கு என் முன் ஆஜராகி உமக்கு இந்த வழக்கு குறித்து ஆட்சேபனை இருந்தால் தெரிவித்துக் கொள்ளலாம். தவறினால் தோன்றாத் தரப்பினராக கருதப்பட்டு மத்தியஸ்தர் வழக்கில் உள்ள விஷயம் குறித்து முடிவு செய்யப்படும் என்பதை அறியவும். துணைசீட்டு பதிவாளர் விருத்தாச்சலம்	பிற்பகல் 3.00 மணிக்கு என் முன் ஆலூரகி உமக்கு இந்த வழக்கு குறித்து ஆட்சேபனை இருந்தால் தெரிவித்துக் கொள்ளலாம். தவறினால் தோன்றாத் தரப்பினராக கருதப்பட்டு மத்தியஸ்தர் வழக்கில உள்ள விஷயம் குறித்து முடிவு செய்யப்படும் என்பதை அறியவும். துணைசீட்டு பதிவாளர் விருத்தாச்சலம்
ஒப்பந்தப்புள்ளி கால தீட்டிப்பு அறிவிப்பு எண். 08–3 / NLC கூட்டு குடிதீர் தீட்டம் – தொகுப்பு 1– இரண்டாம் அழைப்பு – இரண்டாம் தீட்டிப்பு / வது / 2020 /தாள் : 12:10:2020 பணிவின் [மடலூர் மாவட்டத்தில் திட்டக்குடி, வென்னாடம், மங்களம் பேட்டை, கங்கைசென்னடான் , குறிஞ்சிப்பாடி பெனி மற்றம் கடலூர் பேரோட்சிகள் மற்றம் விருத்தாசலம், நல்லூர் மற்றம் வங்களூர் ஆகிய	சீட்டு நிதிச்சட்டம் 1982 ன் கீழ் விருத்தாச்சலம் துணைச்சீட்டு பதிவாளர் நடுவர் நீதிமன்றம் முன்னிலை: செல்வி ச.ரூபியாபேகம் B.E.,	சீட்டு நிதிச்சட்டம் 1982 ன் கீழ் விருத்தாச்சலம் துணைச்சீட்டு	மனுதாரர் எதிர் 1) K.Jayasundar, S/o.Kaliyaperumal, No.9, 1st Cross Street, Sri Nagar,	மனுதாரர் எதிர் 1) P.Bhuvaneswari, W/o.Senthilkumaran, No.1, Nevetha complex, Main Road,	<b>சீட்டு நிதிச்சட்டம் 1982 ன் கீழ்</b> விருத்தாச்சலம் துணைச்சீட்டு பதிவாளர் நடுவர் நீதிமன்றம் முன்னிலை: செல்வி ச.ரூபியாபேகம் B.E.,	சீட்டு நிதிச்சட்டம் 1982 ன் கீழ் விருத்தாச்சலம் துணைச்சீட்டு பதிவாளர் நடுவர் நீதிமன்றம் முன்னிலை: செல்வி ச.ரூபியாபேகம் B.E.,
ஒன்றியங்களில் உள்ள 825 கிராம குடியிருட்டிகளுக்கான கூட்டு குடிரீச் திட்டம் (NLC காங்க நீராதாய்) பணிறிதைவேற்றிகளலம் 10 காலங்கள், சோதலை நட்டம் 6 மாதிகள் நீட்டம் காலங் 60 மாதங்கள் தொகுப்பு 1 – <b>இான்டாம் அழைப்பு – இரன்டாம் கால தீட்ட</b> ப்பு	துணைசீட்டு பதிவாளர் (நிர்வாகம்) விருத்தாச்சலம் வழக்கு எண். AR65/2019	பதிவாளர் நடுவர் நீதிமன்றம் முன்னிலை: செல்வி சு.ரூபியாபேகம் B.E.,	P.K.Road, Near Railway Station Road, Sirkazhi–609110 2) P.Balu, S/o.Panneerselvam	Karuveppilankurichy, VirudhachalamTk–606110 2) P.Kumaresan,	துணைசீட்டு பதிவாளர் (நிர்வாகம்) விருத்தாச்சலம் வழக்கு எண். AR77/2017	துணைசீட்டு பதிவாளர் (நிர்வாகம்) விருத்தாச்சலம் <b>வழக்கு எண். AR58/2017</b>
பார்வை 1) இங்கலுவலக ஒப்பந்தப்புள்ளி அறிலிப்பு எண். 08 / NLC கூட்டு குடிநீர் திட்டம் – தொகுப்பு 1 – இரண்டாம் அழைப்பு / வ.அ. / 2020 (ராள்: 28.08.2020 2) ஒப்பந்தப்புள்ளி கால நீட்டிப்பு அறிவிப்பு எண். 08–2 / NLC கூட்டு குடிநீர் திட்டம் – தொகுப்பு 1 – இரண்டாம் அழைப்பு – / வ.அ. / 2020 (ராள்:28.09.2020	தனலட்சுமி சீனிவாசன் சிட்பண்ட்ஸ் ( பி) லிமிடெட்,	துணைசீட்டு பதிவாளர் (நிர்வாகம்) விருத்தாச்சலம் வழக்கு எண். AR53/2019	No.194, Park Road, Mariyappa Nagar, Chidambaram	S/o.Palaniyappan, No.389 Kaliyamman Koil Street,	தனலட்சுமி சீனிவாசன் சிட்பண்ட்ஸ் ( பி) லிமிடெட்,	தனலட்சுமி சீனிவாசன் சிட்பண்ட்ஸ் ( பி) லிமிடெட்,
மேற்கண்ட பணிக்கு பார்வை 2–ல் அளிக்கப்பட்ட அறிவிப்பு கீற்கண்டவாறு நீட்டிப்பு செய்யப்படுகிறது.	விருத்தாச்சலம் கிளை. மனுதாரர் எதிர்	வழக்கு 10001 ADS72019 தனலட்சுமி சீனிவாசன் சிட்பண்ட்ஸ் ( பி) லிமிடெட்,	3) M.Rajesh Kumar, S/o.Manohar, Memaurruppa Alakudi Post, Sirkazhi	Duraipadi, Kuduveli, Kattumannarkoil Tk–608305 3) A.Ganesan, S/o.Adappan,	விருத்தாச்சலம் கிளை. மனுதாரர் எகிர்	விருத்தாச்சலம் கிளை. மனுதாரர் எகிர்
வ. எண் விவாம் ஏற்கனவே அளிச்சுப்பட்டது நீட்டிப்பு செய்யப்பட்டது 1 ஒப்பந்தப்புள்ளி ஆவணங்கள் 12.0.2.020 27.10.2020 வழங்கும் காலம் மாலை 5.45 மணி வரை	1) D.Rajeswari, W/o.Vadivelan, G1, Govt	விருத்தாச்சலம் கிளை. மனுதாரர்	4) M.Gothandaraman S/o.Muniyandi, No.23B/1,	No.5/6, Mana Deekshidar Lane, Chidambaram	1) М.நடராஜன், த⁄பெ.முனியப்பன் நெ.109, சேர்மேன் சுப்புராயர் தெரு	1) М.நடராஜன், த⁄பெ.முனியப்பன் நெ.109, சேர்மேன் சுப்புராயர் தெரு
2 ஒப்பத்தப்புள் ளிகள் சமய்ப்ப்பதற்கான காலம் மற்றும் திறக்கப்படும் நாள் மற்றும் தோல் காலம் மற்றும் திறக்கப்படும் நாள் மற்றும் 3.30 மணிக்கு வரை மற்றும் 3.30 மணிக்கு	Housing Board, Boothamur, Virudhachalam–606001 2) J. Vadivalan, S/o.Jayaraman	ाछात 1) H.Rajendiran, S/o.Harikrishnan, No.1/173,	Thithai Road, Thenpathi, Sirkazhi	4) M.Kamalakannan S/o.Munusamy, No.2/536,	பாபு அப்பார்ட்மெண்ட்ஸ், விழுப்புரம் 2) N.விஜயா, க ⁄ பெ.நடராஜன் நெ.109, சேர்மேன் சுப்புராயர் தெரு	பாபு அப்பார்ட்மெண்ட்ஸ், விழுப்புரம் 2) N.விஜயா, க/பெ.நடராஜன் நெ.109, சேர்மேன் சுப்புராயர் தெரு
ஒப்பத்தப்புள்ளி படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இதர நிபந்தனைகளில் எவ்வித மாற்றமும் இல்லை. மேலும் விவாங்களுக்கு தயவு செய்து www.tenders.tn.gov.in மற்றும் www.twadboard.tn.gov.in என்ற இணையதளங்களில் பார்க்கவும். கேவதே இ 384 (ஒப்பத்ப்புள்!2220 தேவை இத்தருணாம் – குடிநீர் சிக்கனம் தகுவைாரியம், வேலூர் – 6.	G1, Govt Housing Board, Boothamur, Virudhachalam–606001 3) M.L.Thannarasu,	Sowmya Agenices, Virudhachalam Road, Karuvepilankurichi—606110 2) R.Selvalakshmi,	5) S.Saravanan, S/o.Shanmugam, No.1/15, K.A.P. Nagar, Manganampattu, Kollidam, Anaikaranchathiram Post	Kezha Theru, Amberimedu, Karuveppilankurichy Post VirudhachalamTk–606110 5) S.Sakthivel, S/o.Senthilnathan, No.63.	து. 109, சேர்மேன் சுப்பூராயா தெரு பாபு அப்பார்ட்மெண்ட்ஸ், விழுப்புரம் 3) N.ரமேஷ், த/பெ.நடராஜன் நெ.109, சேர்மேன் சுப்புராயர் தெரு பாபு அப்பார்ட்மெண்ட்ஸ், விழுப்புரம்	வந.109, சேர்வைன் சுப்புராயா தெரு பாபு அப்பார்ட்மெண்ட்ஸ், விழுப்புரம் 3) N.ரமேஷ், த/பெ.நடராஜன் நெ.109, சேர்மேன் சுப்புராயர் தெரு பாபு அப்பார்ட்மெண்ட்ஸ், விழுப்புரம்
🕼 சுந்தரம் ஃபாஸனர்ஸ் லிமிடெட்	S/o.Maanikam, No.11E Natchiyarpettai, Virudhachalam–606001 4) N.Thirumaran,	W/o.Rajendran, No.1/173, Sowmya Agenices, Virudhachalam Road, Karuvepilankurichi—606110	6) P.Muthukumarasamy S/o.Panchanathan, No.3/968 LIC Colony, Sattanathapuram Post, Sirkazhi	Pillaiyar Koil Street, Sathukudal Kalpathi, Sathukudal, VirudhachalamTk 6) V.Senthilkumaran	4) N.விஜயகுமார், த/பெ.நடராஜன் நெ.109, சேர்மேன் சுப்புராயர் தெரு பாபு அப்பார்ட்மெண்ட்ஸ், விழுப்புரம்	4) N.விஜயகுமார், த/பெ.நடராஜன் நெ.109, சேர்மேன் சுப்புராயர் தெரு பாபு அப்பார்ட்மெண்ட்ஸ், விழுப்புரம்
CN: L35597111527-COM93 UBA (Unip) - aggemente: SAA Tags gants, Linkelt ingstillingiasentir ennew, socientigit, Geränner -500.004 Gastenwäußt -51 - 44 - 28475500 (Gastenwappen): +51 - 44 - 28475510 Ukrimendjerke instatskeptetsigit als in june andranicam	S/o.Narayanasamy , No.1/62 Mala Street, Erukkankuppam, Paravalure Post, Virudhachalam–606003	( குறிப்பு: தாங்கள் ஜாமீனாக கொடுத்துள்ள சொத்தின் மீது சட்ட மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்) – 1 (முதல் 2ம் எதிர்மனுதாரர்கள்	7) A. Manimaran S/o.Arumugam, No.194, Udayar Street, Nallathugudi Post, Mayiladudurai	S/o.Uthirapathi, No.1/14/15, Mariyamman Koil Street, Karuvappilankurichy Post, VirudhachalamTk–606110	( குறிப்பு: தாங்கள் ஜாமீனாக கொடுத்துள்ள சொத்தின் மீது சட்ட மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்)	( குறிப்பு: தாங்கள் ஜாமீனாக கொடுத்துள்ள சொத்தின் மீது சட்ட மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்)
<b>அறினிப்பு</b> 2015ம் வருடத்திய செக்யூரிட்டீஸ் அண்டு எக்சேஞ்சு போர்டு ஆஃப் இந்தியா	– 1 முதல் 4ம் எதிர்மனுதாரர்கள் தனலட்சுமி சீனிவாசன் சிட்பண்ட்ஸ் (பி) லிமிடெட் சீட்டு நிதி நிறுவன	தனலட்சுமி சீனிவாசன் சிட்பண்ட்ஸ் (பி) லிமிடெட் சீட்டு நிதி நிறுவன	– 1 முதல் 7ம் எதிர்மனுதாரர்கள் தனலட்சுமி சீனிவாசன் சிட்பண்ட்ஸ் (பி) லிமிடெட்ட சீட்டு நிதி நிறுவன	– 1 முதல் 6ம் எதிர்மனுதாரர்கள் தனலட்சுமி சீனிவாசன் சிட்பண்ட்ஸ் (பி) லிமிடெட் சீட்டு நிதி நிறுவன	– 1 முதல் 2ம் எதிர்மனுதாரர்கள் தனலட்சுமி சீனிவாசன் சிட்பண்ட்ஸ் (பி) லிமிடெட் சீட்டு நிதி நிறுவன	– 1 முதல் 2ம் எதிர்மனுதாரர்கள் தனலட்சுமி சீனிவாசன் சிட்பண்ட்ஸ் (பி) லிமிடெட் சீட்டு நிதி நிறுவன
பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீடு தேல்லான் விதிகள், விதி 29 மற்றும் விதி 47 ஆகியவற்றின்படி செப்டெம்பர் 30, 2020 அன்று	வழக்கில் VM40407/36ன் சந்தாதாரர் D.Rajeswariசெலுத்திய	வழக்கில் VM80405/35ன் சந்தாதாரர் H.Rajendiran செலுத்திய	பர ஸ்பல்ட்ட சட்டு ந்து நறுவன வழக்கில்VM93001/19ன்சந்தாதாரர் K.Jayasundar செலுத்திய	பர ஸ்பல்ட்ட சட்டு ந்து நறுவன வழக்கில்VM80405/26ன்சந்தாதாரர் P.Bhuvaneswari செலுத்திய	வழக்கில் VM94401/15ன் சந்தாதாரர் <b>M.நடராஜன்</b> செலுத்திய	வழக்கில் VM94401/14ன் சந்தாதாரர் <b>M.நடராஜன்</b> செலுத்திய
முடிவடைந்த இரண்டாம் காலாண்டிற்கான கம்பெனியின் தணிக்கை செய்யப்படாத நிதிநிலை அறிக்கையை பரிசீலித்து ஒப்புதல் வழங்க	தொகையில் ரூ. 81,000/– பாக்கி உள்ளது என்று தாக்கல் செய்யப்பட்ட	தொகையில் ரூ. 7,49,000/– பாக்கி உள்ளது என்று தாக்கல் செய்யப்பட்ட	தொகையில் ரூ. 2,12,904/– பாக்கி உள்ளது என்று தாக்கல் செய்யப்பட்ட	தொகையில் ரூ. 4,44,000/– பாக்கி உள்ளது என்று தாக்கல் செய்யப்பட்ட	தொகையில் ரூ. 23,26,508/– பாக்கி உள்ளது என்று தாக்கல் செய்யப்பட்ட	தொகையில் ரூ. 25,40,046/– பாக்கி உள்ளது என்று தாக்கல் செய்யப்பட்ட
கம்பெனியின் இயக்குநர்கள் கூட்டம் <b>நவம்பர் 04, 2020 புதன்கிழமை</b> அன்று நடைபெறும் என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.	வழக்கின் வாய்தா 17.10.2020 பிற்பகல் 3.00 மணிக்கு என் முன்	வழக்கின் வாய்தா 17.10.2020 பிற்பகல் 3.00 மணிக்கு என் முன் ஆஜராகி உமக்கு இந்த வழக்கு	வழக்கின் வாய்தா 17.10.2020 பிற்பகல் 3.00 மணிக்கு என் முன்	வழக்கின் வாய்தா 17.10.2020 பிற்பகல் 3.00 மணிக்கு என் முன்	வழக்கின் வாய்தா 17.10.2020 பிற்பகல் 3.00 மணிக்கு என் முன்	வழக்கின் வாய்தா 17.10.2020 பிற்பகல் 3.00 மணிக்கு என் முன்
இந்த அறிவிப்பு கம்பெனிமின் இணையதளம் www.sundram.com மற்றும் கம்பெனியின் பங்குகள் பட்டியலிடப்பட்டுள்ள ஸ்டாக் எக்சேஞ்சுகள்,	ஆஜராகி உமக்கு இந்த வழக்கு குறித்து ஆட்சேபனை இருந்தால் தெரிவித்துக் கொள்ளலாம்.	ஆஜரான உமக்கு இந்த வழக்கு குறித்து ஆட்சேபனை இருந்தால் தெரிவித்துக் கொள்ளலாம்.	ஆஜராகி உமக்கு இந்த வழக்கு குறித்து ஆட்சேபனை இருந்தால் கெரிவிக்குக் கொள்ளலாம்.	ஆஜராகி உமக்கு இந்த வழக்கு குறித்து ஆட்சேபனை இருந்தால் தெரிவித்துக் கொள்ளலாம்.	ஆஜராகி உமக்கு இந்த வழக்கு குறித்து ஆட்சேபனை இருந்தால் தெரிவித்துக் கொள்ளலாம்.	ஆஜராகி உமக்கு இந்த வழக்கு குறித்து ஆட்சேபனை இருந்தால் தெரிவித்துக் கொள்ளலாம்.
www.nseindia.com (நேஷனல் ஸ்டாக் எக்சேஞ்சு ஆஃப் இந்தியா லிமிடெட்) மற்றும் www.bseindia.com (பிஎஸ்இ லிமிடெட்) ஆகியவற்றில் வெளியிடப்பட்டுள்ளது.	தவறினால் தோன்றாத் தரப்பினராக கருதப்பட்டு மத்தியஸ்தர் வழக்கில்	தவறினால் தோன்றாத் தரப்பினராக கருதப்பட்டு மத்தியஸ்தர் வழக்கில்	தெரிவித்துக் கொள்ளலாம். தவறினால் தோன்றாத் தரப்பினராக கருதப்பட்டு மத்தியஸ்தர் வழக்கில்	தவறினால் தோன்றாத் தரப்பினராக கருதப்பட்டு மத்தியஸ்தர் வழக்கில்	தவறினால் தோன்றாத் தரப்பினராக கருதப்பட்டு மத்தியஸ்தர் வழக்கில்	தவறினால் தோன்றாத் தரப்பினராக கருதப்பட்டு மத்தியஸ்தர் வழக்கில்
ன்னள்படப்பட்டுள்ளது. சுந்தரம் ஃபாஸனர்ஸ் லிமிடெட்டிற்காக	உள்ள விஷயம் குறித்து முடிவு செய்யப்படும் என்பதை அறியவும்.	உள்ள விஷயம் குறித்து முடிவு செய்யப்படும் என்பதை அறியவும்.	உள்ள விஷயம் குறித்து முடிவு செய்யப்படும் என்பதை அறியவும்.	உள்ள விஷயம் குறித்து முடிவு செய்யப்படும் என்பதை அறியவும்.	உள்ள விஷயம் குறித்து முடிவு செய்யப்படும் என்பதை அறியவும்.	உள்ள விஷயம் குறித்து முடிவு செய்யப்படும் என்பதை அறியவும்.

ஆர் திலீப்குமார். துணை தலைவர் – நிதி & நிறுவன செயலாளர் 14.10.2020

**ுணைசீட்டு** பதிவாளர் விருத்தாச்சலம் கணைசீட்டு பகிவாளர்

விருத்தாச்சலம்

ணசீட்டு பதிவாளர் விருத்தாச்சலம்

துணைசீட்டு பதிவாளர் விருத்தாச்சலம் ணைசீட்டு பதிவாளர் விருத்தாச்சலம்

துணைசீட்டு பதிவாளர் விருத்தாச்சலம்